சேர்த்து வைத்துக் கொள்ளும் வகையில், அணைக்கட்டின் உயரத்தை உயர்த்த முடியுமா என்று பார்க்கவேண்டுமென்று தெரிவித்தேன். அதற்கு அமைச்சர் அவர்கள் என்ன கூற இருக்கிறார்கள்.

**கனம் திரு. ஆர். வெங்கட்டராமன் :** தமிழ் நாட்டிலே தண்ணீர் இல்லை. அணைக்கட்டின் உயரத்தை உயர்த்துவதன் மூலமாக தண்ணீர் கிடைக்குமென்று நான் நம்பவில்லை.

**திரு. வி. ஆர். பெரியண்ணன் :** தலைவர் அவர்களே, லைட்டு போடும் விஷயத்தில், மூன்று லைட்டுகள் போடலாம் என்று அமைச்சரவர்கள் சொன்னார்கள். போடும் மூன்று லைட்டுகளையும் ஸ்விச் போர்டிலேயே போட்டுக்கொள்ளலாமா என்பதற்கு விளக்கம் கொடுக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்ளுகிறேன். லைட்டு கட்டணம் அதிகமாக வசூலிக்கிறார்களே, அதுபற்றியும் அமைச்சருக்குத் தெரியுமா என்று அறிய விரும்புகிறேன்.

**கனம் திரு. ஆர். வெங்கட்டராமன்:** எனக்கு டீடெய்ல்ஸ் ஆப் ஆட்மினிஸ்ட்ரேஷன் தெரியாது. மின்சாரம் வேண்டும் என்றால் அதற்கான ஏற்பாடுகள் செய்கிறோம். தனிப்பட்ட கிராமங்கள் சம்பந்தமாக ஏதாவது வேண்டுமென்றால், தனியாக எழுதி அனுப்பினால், பரிசீலனை செய்யலாம்.

IV.—GOVERNMENT BILLS—*cont.*

(2) THE MADRAS BHOODAN YAGNA (AMENDMENT) BILL, 1964 (L.A. BILL NO. 10 OF 1964).

THE HON. SRI P. KAKKAN : Mr. Deputy Speaker, Sir, I move—

'That the amendments made by the Legislative Council in respect of the Madras Bhoodan Yagna (Amendment) Bill, 1964 (L.A. Bill No. 10 of 1964), as passed by the Legislative Assembly be taken into consideration'.

கனம் சபாநாயகர் அவர்களே, இம்மாநில சட்ட மன்றம் நிறைவேற்றிய தமிழ்நாடு நிலக்கொடை வேள்வி (திருத்த) மசோதாவில் (சட்ட மன்ற மசோதா 10-1964), சட்டப் பேரவை (Legislative Council) செய்துள்ள திருத்தங்களை ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என நான் பிரேரேபிக்கிறேன்.

சட்ட மன்றம் நிறைவேற்றிய இந்த மசோதாவை சட்டப் பேரவை 1964 ஏப்ரல் 22-ம் தேதியன்று ஆலோசனைக்கு எடுத்துக் கொண்டது. மசோதாவின் 4-வது, 11-வது பகுதியில் சில திருத்தங்களை நிறைவேற்றியது. இம் மன்றத்தில் கொண்டுவரப்பட்ட இந்த மசோதாவின் சிறப்பான அம்சங்களைப் பற்றி நான் ஏற்கனவே 31-3-1964-ல் விரிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறேன்.

31-3-1964-ல் இம்மன்றம் நிறைவேற்றிய மசோதாவின் 9-வது பகுதி, 1958-ம் ஆண்டு தமிழ்நாடு பூதான யக்ஞச் சட்டத்தின் 24-வது பிரிவுக்குப் பதிலாக புதிய பிரிவு ஒன்றை அமைத்துக் கொள்ள

20th July 1964] [திரு. பூ. கக்கன்]

வகை செய்கிறது. அப்பிரிவின் படி, வேறு யாதொரு சட்டத்தில் என்ன சொல்லியிருப்பினும், இந்த சட்டத்தின் கீழ்ச் செய்யப்பட்ட அல்லது செய்யப் பட்டதாக கருதப்படுகிற ஒவ்வொரு அறிவிப்பும் நிலக்கொடையும் பத்திரப் பதிவு செய்வதிலிருந்தும், முத்திரைத் தீர்வை செலுத்துவதிலிருந்தும்; வில்லங்கச் சான்றிதழ்க் கட்டணம் செலுத்துவதிலிருந்தும் விலக்கு பெறும்; எப்போதுமே அவ்வாறு விலக்கு பெற்றிருப்பதாகக் கருதப்படும் அதன் பின்னர், 1958-ம் ஆண்டு தமிழ் நாடு பூதன யக்ஞச் சட்டத்தின் கீழ் நிலம் நன்கொடையாக வழங்கப் பட்டத்தைக் குறித்து தவறுகளோ, ஊழல்களோ ஏற்படாமல் இருக்க அதைப் பற்றி பகிரங்கமாக அறிவிக்க வேண்டியது அவசியமெனக் கருதப் பட்டது. எனவே அறிவிப்புகளை உறுதிப்படுத்தி வெளியிடும் உத்தரவை (அறிவிப்புகளை செய்ண்ட் ஜார்ஜ் கோட்டை அரசாங்க இதழில் வெளியிடுவதோடு கூட) பதிவு செய்வதற்கும் வகை செய்து அரசாங்கம் சட்டப்பேராயத்தில் திருத்தங்களைக் கொண்டு வந்தது. இதனையொட்டி சட்டப்பேராயம் இம்மசோதாவின் 4-வது, 11-வது பகுதிகளுக்கு அவசியமான திருத்தங்களை நிறைவேற்றியது. சட்டப் பேராயம் திருத்திய 4-வது பகுதியின்படி, மாநிலபோர்டு, நிலக்கொடை அறிவிப்பினை உறுதிப் படுத்தும் ஆணையை நடவடிக்கைக் குறிப்புடன் பெற்றுக் கொண்டு, அந்த ஆணையை செய்ண்ட் ஜார்ஜ் கோட்டை அரசாங்க இதழில் வெளியிடவேண்டும். மேலும், அந்த ஆணைக்கு நகல் ஒன்றை அது சம்பந்தப் படுகிற நிலம் எந்தப் பத்திரப் பதிவு அதிகாரியின் தல அதிகார வரம்புக்குள் உள்ளதோ அந்த அதிகாரிக்கு, 1908-ம் ஆண்டு இந்தியப் பத்திரப் பதிவுச் சட்டத்தின் கீழ் (மத்தியச் சட்டம் 16/1908) அனுப்பவேண்டும். சட்டப் பேராயம் திருத்தியபடி பதிவு அதிகாரி அந்த ஆணையைப் பதிவு செய்யவேண்டும். சட்டப் பேராயம் திருத்திய 11-வது பகுதியில், பின் வருமாறு வகை செய்யப்பட்டுள்ளது; "திருத்தச் சட்டத்தின் தொடக்கத்துக்கு முன்பு, பூதான யக்ஞச் சட்டத்தின் 17-வது பிரிவை சேர்ந்த (4) உட் பிரிவின் கீழ் ஓர் அறிவிப்பை உறுதிப்படுத்தும் ஒவ்வோர் ஆணை விஷயமாகவும், மாநில போர்டு அத்தொடக்கத்திலிருந்து நான்கு மாதங்களுக்குள் அந்த ஆணைக்கு அத்தாட்சி செய்த நகல் ஒன்றினைப் பத்திரப் பதிவு அதிகாரிக்கு அனுப்பிவைக்க வேண்டும். அந்த ஆணை சம்பந்தப் படுகிற நிலம் எந்தப் பதிவு அதிகாரியின் தல அதிகார வரம்புக்குள் உள்ளதோ அந்த அதிகாரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். அவர் அந்த ஆணையைப் பதிவு செய்ய வேண்டும்". பூதான யக்ஞத்திற்காக நன் கொடையாகக் கொடுக்கப்பட்ட நிலங்களை எந்த நபர்களின் பெயர்களுக்கு மாற்ற உத்தேசிக்கப்படுகின்றதோ அந்த நபர்களுக்கு அறிவிப்புக் கொடுக்க வேண்டும் என்பதும் மேற்சொன்னவாறு பத்திரப் பதிவில் அடங்கும் சட்டப் பேராயம் நிறைவேற்றிய இத்திருத்தங்களை ஆலோசனைக்கு எடுத்துக் கொள்ளவேண்டும் என நான் பிரேரேபிக்கிறேன்.

MR. DEPUTY SPEAKER : The question is—

'That the amendments made by the Legislative Council in respect of the Madras Bhoodan Yagna (Amendment) Bill, 1964 (L.A. Bill No. 10 of 1964), as pasesd by the Legislative Assembly, be taken into consideration'.

The motion was put and carried.

*Clause* 4.

THE HON. SRI P. KAKKAN : Sir, I move—

'That the following amendment to Clause of the Madras Bhoodan Yagna (Amendment) Bill, 1964, made by the Legislative Council be agreed to'—

In clause 4, for items (v) and (vi), *substitute* the following items :—

(v) for sub-section (5), the following sub-section shall be *substituted* namely :—

"(5) (*a*) Where the Inquiry Officer passes an order under sub-section (4) confirming a declaration, he shall, as soon as may be, communicate the order along with the record of his proceedings to the State Board.

(*b*) As soon as may be after the receipt of the order referred to in clause (*a*), the State Board shall—

(i) publish such order in the Fort St. George Gazette ; and

(ii) send a copy of such order duly authenticated by any officer authorised by the State Board in this behalf to the registering officer under the Indian Registration Act, 1908 (Central Act XVI of 1908) within the local limits of whose jurisdiction the land to which the order relates is situate and such registering officer shall register such order :

Provided that no fee shall be payable for such registration and it shall not be necessary for any officer of the State Board to appear in person or by agent at the registration office in any proceeding connected with such registration." ;

(vi) for sub-section (6), the following sub-section shall be *substituted*, namely :—

"(6) Upon such registration, all the right, title and interest of the donor in such land shall, notwithstanding anything contained in any other law for the time being in force but subject to the provisions of section 23, stand transferred to, and vest in, the State Board for the purposes of the Bhoodan Yagna." '

The motion was put and carried.

20th July 1964]

*Clause* 11.

THE HON. SRI P. KAKKAN : Sir, I move—

'That the following amendment to clause 11 of the Madras Bhoodan Yagna (Amendment) Bill, 1964, made by the Legislative Council be agree to :—

In clause 11,—

(*a*) in the opening paragraph and in sub-clause (*a*), after the words "under the principal Act", insert the words "as in force immediately before the commencement of this Act";

(*b*) Add the following provision :—

"Provided that in the case of every order confirming a declaration under sub-section (4) of section 17 of the principal Act before the commencement of this Act, the State Board shall, within four months from the date of such commencement, send a copy of such order authenticated by an officer authorized by the State Board in this behalf to the registering officer under the Indian Registration Act, 1908 (Central Act XVI of 1908) within the local limits of whose jurisdiction the land to which the order relates is situate and such registering officer shall register such orders :

Provided further that no fee shall be payable for such registration and it shall not be necessary for any officer of the State Board to appear in person or by agent at the registration office in any proceeding connected with such registration.

Provided also that not withstanding anything contained in section 11 or sub-section (5) of section 17 of the principal Act, as in force immediately before the commencement of this Act, the right, title and interest of the donor in such land shall stand transferred to and vest in the State Board or the Sarvodaya Panchayat, at the case may be, only on registration of the copy of the order under the first proviso.

*Explanation.*—For the removal of doubts, it is hereby declared that if in any case the declaration or grant of any land donated under the principal Act has been registered under the Indian Registration Act, 1908 (Central Act XVI of 1908) before the commencement of this Act, the copy of the order confirming the declaration in respect of such land under sub-section (4) of section 17 of the principal Act shall not be deemed to require registration under this section".'

The motion was put and carried.